

DEPOSITION OF WITNESS

(Chapter XVII BNSS)

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, THIRUCHULI

Calender Miscellaneous

CC.No.108/2025

Preliminary Register

Sessions

Deposition of witness for

Prosecution

Defence

Name : பேச்சியம்மாள் (P.w.1)

Father/Husband Name :

Village :

Taluk :

Caste :

Calling :

Religion :

Age :

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the 13th day of March 2026

(எதிரிகள் ஆஜர்)

முதல் விசாரணை :-

நான் தற்போது பனிக்குறிப்பில் குடியிருந்து வருகிறேன். நான் கூலி தொழில் செய்து வருகிறேன். ஆஜர் எதிரிகளை தெரியும். வழக்கு சம்பந்தமாக சமாதானமாக சென்றுவிட்டோம். கடந்த 29.06.2023ம் தேதியன்று 3மணியளவில் நான் எனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டதால் நான் சென்று பார்த்தபோது அங்கு சண்டை போட்டிருந்தவர்களை விலக்கிவிட்டபோது எனக்கு காயம் ஏற்பட்டது. நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது திருச்சுழி போலிசார் என்னிடம் வெள்ளைதாளில் கைரேகை வாங்கி சென்றார்கள். என்னிடம் காட்டப்படும் புகாரில் உள்ள கைரேகை

என்னுடையதுதான். (அந்த கைரேகை அதசாஆ1 ஆக குறியீடு செய்யப்படுகிறது). போலிசார் என்னை விசாரிக்கவில்லை.

(அரசு தரப்பில் சாட்சியை பிறழ்சாட்சியாக விசாரிக்க அனுமதி கோரி அனுமதி வழங்கப்பட்டது.)

அ.த.கு.வி :-

கடந்த 29.06.2023நாட அமஹமயங்஑று தர்஢புரத்தில் ஁ள்ள ஁னது ஢கள் ராதாவை பார்த்துவிட்டு ஢திய஢் வீட்டுக்கு வந்து பிறகு ஁ங்கள் ஁஁ரில் ஁ள்ள ஁னது இடத்தை சென்று பார்த்ததாகவு஢், ஁னது இடத்தில் ஁ள்ள ஢ரக்கன்றுகளில் ஁ள்ள கிளைகளை யாரோ வெட்டிச் சென்றுவிட்டார்கள் ஁ன்றும் ஢திய஢் 3.00஢ணிக்கு நாண் வீட்டிற்கு வரும்போது ஁ங்க தெருவுக்கு பக்கத்தில் ஁ள்ள கிழக்குத் தெருவில் வி,சத்து வரும் ஢ொன்னன் ஢கன் ஢ுருகன் ஁ன்பவரது ஆட்டுக் கொட்டைகையில் ஆடுகளுக்கு ஁னது இடத்தில் ஁ள்ள ஢ரக்கன்றுகளில் கட்டப்பட்டிருந்ததாகவு஢் ஁னக்கும் ஢ுருகனுக்கும் ஏற்கனவே இடப்பிரச்சனை இருந்து வந்ததாகவு஢் ஢ேற்படி ஢ுருகனி஢் ஏன் ஢ரக்கன்றுகளை வெட்டினாய் ஁ன்று கேட்டதற்கு அதற்கு அவர் ஆ஢ா நான்தான் வெட்டி ஁னது ஆடுகளுக்கு ஢ோட்டேன் ஁ன்று சொல்லி அதுக்கு ஁ன்ன செய்ய ஢ோற ஁ன்று ஁ன்னை ஒரு ஢ெண் ஁ன்றும் பார்க்கா஢ல் ஁ன்னை பார்த்து ஏண்டி கோத்தா தேவிடியா ஢ுண்ட ஢களே ஒரு அனாதை ஢ுண்ட ஏண்டி ஁ன்னைய அடித்து கொண்ணா ஁வண்டி கேட்பான் ஁ன்று அசிங்க஢ாக ஢ேசி அருவருப்பாகவு஢் இழுத்து ஢ோட்டு ஁ன் றெஞ்சிலேயே கையை வைத்து ஢ாறி ஢ாறி அடித்து ஁ன் ஢ுதுகில்அடித்து காலை வைத்து ஁ட்டி ஁னது வலது காலில் ஁தைத்தில் கீழே விழுந்ததாகவு஢் அருகில் கிடந்த ஢ெரிய கல்லை தூக்கி கொண்டு ஏண்டி தேவடியா ஁ன்னை கொல்லா஢ல் விட஢ாட்டேன் ஁ன்று ஢ிரட்டியதாகவு஢்

அதன்பிறகு முருகனின் மனைவி சாந்தி என்னை பின்பக்கமாக என் கையை திருகி பிடித்துக் கொள்ள முருகன் கையால் என் இடது கன்னத்தில் பளார், பளார் என்று அறைத்து என் முதுகில் குத்தியும், எனது பற்கள் உடையும் அளவிற்கு அடித்ததாகவும் விடுங்கடா நான் செத்திருவேன், கால் நடக்க முடியவில்லை என்று சொல்லியும் அவர்கள் கேட்காமல் என்னை முதுகில் குத்திக் கொண்டே கையை இருக்கி பிடித்துக் கொண்டு மருகனும் அவரது மனைவியும் வலது கால் முட்டி, நெஞ்சு இடது கண்ணம், முதுகு ஆகிய இடத்தில் அடித்து வலி ஏற்படுத்தியதாகவும் எனதுமகன் ரவிச்சந்திரனுக்கும், எனது மகள் ராதாவுக்கு போன் செய்து மயங்கிவிட்டதாகவும் எனதுமகள் ராதா வந்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்து என்னை காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் தகவல் தெரிந்து எனது மகாதேவியும் வந்தார் என்றும் அங்கு வந்த போலிசாரிடம் எதிரிகள் மீது புகார் வாக்குமூலம் கொடுத்ததாகவும், எனக்கு எழுதப்படிக்க தெரியாததால் நான் நடந்த விபரம் சொல்ல சொல்ல எழுதி படித்து காட்டியதாகவும் அதில் எனது மகள்கள் மகாதேவியும், ராதாவும் அறிவேன் சாட்சி கையொப்பம் செய்ததாகவும் போலிசார் விசாரணையில் சொல்லிவிட்டு தற்போது உண்மையை மறைத்து பொய் சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல.

எ.த.கு.வி -

இல்லை.

சாட்சியால் திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு எண்ணால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு படித்துக்காண்பிக்கப்பட்டு அவரால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

மாவட்ட உரிமையியல் மற்றும்,
நீதித்துறை நடுவர்,
திருச்சுழி.